

தரம் - 13

கணக்கீடு - 33

Covid - 19 இடர் விடுமுறைகால பயிற்சி - 3

தேர்ச்சி - 12 : வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றின் நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பார்.
(மீட்டல்)

வாரம் - 3

இரத்தினபுரி தமிழ் தேசிய கல்லூரி

தயாரிப்பு : சஜித்.sp

BBA(Financial Spl), University of Colombo

ரவி PLC யின் 31.03.2021 இல் உள்ளப்படியான நிலுவைச் சமப்பாடு கீழே தரப்படுகின்றது
ரூபா "000"

விபரம்	வரவு	செலவு
விற்பனைகள், விறற்சரக்கின் கிரயம்	34 000	74 700
ஆதனம் பொறி உபகரணங்கள் - கிரயம் / மீள்மதிப்பீடு	80 000	
ஆதனம் பொறி உபகரணங்கள் - 01.04.2020 இல் தே.ஏற்பாடு		16 000
31.03.2021 இல் இருப்புக்கள்	3 600	
01.04.2020 இல் விற்பனை உத்தரவாத ஏற்பாடு		330
காசம் காசுக்கு சமனானவை	3 020	
01.04.2020 இல் வருமானவரி ஏற்பாடு, செலுத்திய வருமானவரி	750	240
வியாபார வருமதிகள், வியாபார கொடுக்குமதிகள்	20 000	17 000
குத்தகை கொடுப்பனவு	3 660	
நிர்வாகச் செலவுகள்	2 800	
விநியோக செலவுகள்	3 800	
நிதிச் செலவுகள்	100	
ஏனைய செலவுகள்	900	
கூறப்பட்ட மூலதனம்		38 000
01.04.2020 இல் பகிரப்படாத இலாபம்		5 600
01.04.2020 இல் பொது ஒதுக்கம்		760
மொத்தம்	152 630	152 630

மேலதிக தகவல்களும் சீராக்கங்களும்

- I. 31.03.2021 இல் சரக்கிருப்புக்கள் நான்கு வகைகளைக் கொண்டுள்ளதுடன் அது தொடர்பான கிரயம் மற்றும் கைத்தேறக்கூறக்கூடிய பெறுமதிகள் வருமாறு. ரூ. "000"

வகை	கிரயம்	கைத்தேறக்கூறக்கூடிய பெறுமதி
X	800	1 500
Y	1 000	800
Z	1 200	900
L	600	0
	3 600	3 200

- II. நிர்வாகச் செலவுகளில் ஊழியர்களுக்கு செலுத்திய தேறிய சம்பளம் ரூபா 1 800 000 உள்ளடங்கியுள்ளது. தேறிய சம்பளமானது ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதிக்கான (EPF) பங்களிப்பு குறைத்து கணிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதிக்கு உழியர்கள் 10% மும் தொழில் தருனர் 15% மும் பங்களிப்பு செய்வர். மேலும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு

(ETF) தொழில் தருனர் 3% மும் பங்களிப்பு செய்வர். உழியர்கள், தொழில் தருனர் ஆகியோரின் EPF மற்றும் ETF என்பவற்றிக்கான பங்களிப்புக்கள் மத்திய வங்கிக்கு செலுத்தவும் இல்லை கணக்கில் பதியப்படவில்லை.

- III. இயக்குனர்களுக்கு செலுத்திய கட்டணம் ரூ 360 000 ஆனது நிர்வாகச் செலவுகளில் உள்ளடங்கியுள்ளதுடன் 31.03.2021 இல் இயக்குனர்களுக்கு 20% கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் கணக்காய்வு கட்டணம் ரூபா 100 000 ஆனது 31.03.2021 வரை செலுத்தப்படவோ கணக்கு வைக்கப்படவோ இல்லை.
- IV. 2020/21 வருடத்தில் செலுத்திய வருமானவரியானது 2019/20 நிதியாண்டுக்கு செலுத்திய வருமானவரி ரூபா 260 000 ஐயும் உள்ளடக்கும். 2020/21 நிதியாண்டுக்கு ரூபா 490 000 மொத்த வருமானவரி பொறுப்பாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- V. செலுத்திய பங்குலாபம் ரூபா 300 000 தொகையானது ஏனைய செலவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சபை இறுதி பங்குலாபமாக ரூபா 180 000 இனை முன்மொழிவு செய்துள்ளனர்.
- VI. கம்பனியானது 18 மாதகால உத்தரவாதத்தில் பொருட்களை விற்பனை செய்கின்றது. கடந்த வருடத்தில் செய்த விற்பனைக்காக நடப்பு வருடத்தில் செலுத்திய உத்தரவாத செலவுகள் ரூபா 300 000 ஆகும். இது விற்பனையில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 31.03.2021 இல் உத்தரவாதத்திற்கான ஏற்பாடு ரூபா 400 000 என மதிப்பிடப்பட்டது.
- VII. கொள்வனவாளர் ஒருவரால் கம்பனிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று தொடர்பில் 20.05.2021 இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் ரூபா 250 000 இற்கான கோரிக்கையானது கொள்வனவாளருக்கு செலுத்த வேண்டியுள்ளது. இவ்வழக்கானது ரூபா 15.02.2021 இல் தாக்கல் செய்யப்பட்டதாகும். எனினும் கம்பனியாது இக்கோரிக்கையின் எவ்வித கொடுப்பனவோ கணக்கு பதிவு செய்திருக்கவில்லை. இயக்குனர்சபை 31.05.2021 இல் நிதிக்கூற்றுக்களை வெளியிட அதிகாரமளித்தனர்.
- VIII. ஆதனம் பொறி உபகரணங்களின் உள்ளடக்கமும் அவற்றின் பெறுமான தேய்வு ஏற்பாடுகளும் வருமாறு.

விபரம்	31.03.2021 இல் கிரயம் / மீள்மதிப்பீடு ரூபா	31.03.2020 இல் திரண்ட தேய்மானம்
காணி	28 000	-
தொழிற்சாலை (கட்டிடங்கள்)	47 000	14 000
காரியாலய உபகரணங்கள்	5 000	2 000
	80 000	16 000

- நடைமுறை வருடத்தில் கொள்வனவு செய்யப்பட்ட ஆதனம் பொறி உபகரணங்கள் வருமாறு
 - 14.07.2020 இல் காணிக் கொள்வனவு ரூபா 8 000 000 கிரயத்தில்
 - 01.10.2020 இல் ரூபா 1 000 000 கிரயத்தில் காரியாலய உபகரணங்கள்

- IX. கட்டிடங்கள் இரண்டாவது தடவையாக 01.04.2020 இல் ரூபா 35 000 000 ஆக மீள்மதிக்கப்பட்டது. 31.03.2018 இல் முதற்தடவையாக கட்டிடங்கள் மீள்மதிக்கப்பட்டபோது ரூபா 1 200 000 குறை ஏற்பட்டு இருந்தது. கட்டிடங்கள் இரண்டாவது மீள்மதிப்பின் கட்டிடத்தின் எஞ்சிய ஆயுட்காலம் 07 வருடங்களாக மதிப்பீடு செய்யப்பட்டது. இரண்டாவது மீள்மதிப்பீடு தொடர்பாக எப்பதிவும் செய்யப்பட்டிருக்கவில்லை. நிதியாண்டுக்கான பெறுமானத்தேய்வு இதுவரை செய்யப்பட்டிருக்கவில்லை. கட்டிடங்களும் உபகரணங்களும் நிர்வாகத் தேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன. காரியாலய உபகரணங்களுக்கு வருடாந்தம் நேர்க்கோட்டு முறையில் 20% பெறுமானத் தேய்விடப்படுகின்றது.

X. 01.04.2020 இல் நிதிக்குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் விநியோக வாகனமொன்று கொள்வனவு செய்யப்பட்டது. ஆரம்ப குத்தகை கொடுப்பனவாக ரூபா 1 660 000 செலுத்தப்பட்டது. குத்தகை ஒப்பந்தகாலம் 04 வருடங்கள் ஆகும். குத்தகை சொத்துரிமையானது 05 வருடங்களுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. வருடாந்த குத்தகை தவணைக் கட்டணம் ரூபா 2 000 000 ஆகும். ஒவ்வொரு குத்தகை தவணைக் கட்டணமும் மார்ச் 31 இல் செலுத்தப்படும். முதலாவது குத்தகை தவணைக் கட்டணம் 31.03.2021 இல் செலுத்தப்பட்டது. ஆரம்ப குத்தகை கொடுப்பனவும் முதலாவது குத்தகை தவணைக் கட்டணமும் சேர்த்து குத்தகை கொடுப்பனவாக பதிவுசெய்யப்பட்டுள்ளதை தவிர வேறு எப்பதிவும் செய்யப்பட்டிருக்கவில்லை. குத்தகை தவணைக் கட்டணத்தினுள் உள்ளடங்கியுள்ள உட்கிடையான வட்டி வீதம் 10% ஆகும். (கணிப்பானின் உதவிக் கொண்டு கழிவீட்டுக் காரணியினை கணிப்பிடவும்)

வேண்டப்படுவது : (ரவி PLC யின் பிரசுரிக்கும் நோக்கில்)

01. 31.03.2021 இல் முடிவுற்ற ஆண்டுக்கான இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய முற்றும் அடங்கிய வருமானக்கூற்று
02. 31.03.2021 இல் உள்ளப்படியான நிதிநிலைமைக்கூற்று
03. 31.03.2021 இல் முடிவுற்ற ஆண்டுக்கான உரிமை மாற்றல் கூற்று
04. கணக்கீட்டு கொள்கைகளும் குறிப்புக்களும்